




இலங்கையின் பொருளாதாரம் உண்மை நியதிகளில் 2015இல் பதிவுசெய்யப்பட்ட 4.8 சதவீதம் கொண்ட ஆண்டு வளர்ச்சியினைத் தொடர்ந்து 2016இன் முதலரைப் பகுதியில், 3.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியைக் கொண்டிருந்தமையின் மூலம் பொருளாதார நடவடிக்கையின் வளர்ச்சி தொடர்ந்தும் காணப்பட்டது. பணிகள் துறையின் வளர்ச்சிக்கு ஏனைய தனியாள் பணிகள் மற்றும் அரசு பணிகளுக்குப் புறம்பாக நிதியியல் பணி நடவடிக்கைகளும் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளும் உதவியாக அமைந்தன. கைத்தொழில் துறையின் விரிவாக்கமானது கட்டடவாக்கம் மற்றும் தயாரிப்புத் துறைகளிலிருந்தான உயர்ந்த பெறுமதிகூட்டலின் பெறுபேறேயாகும். மோசமான வானிலை நிலைமைகளினால் சுருக்கமடைந்த வேளாண்மைத் துறை ஆண்டின் முதலரைப் பகுதியில் உள்நாட்டு உடன் உணவு விடயங்களின் விலைகளைப் பாதித்தது. உள்நாட்டு வழங்கல் பக்கத் தடைகள் மற்றும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சீராக்கங்களின் உடனடித் தாக்கம் என்பனவற்றிலிருந்து தோன்றிய விலை அழுத்தங்களுக்கிடையிலும் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் ஒற்றை இலக்க மட்டத்திலேயே தொடர்ந்தும் காணப்பட்டது. எனினும், இக்காலப்பகுதியில் முதன்மைப் பணவீக்கத்திலும் சராசரிப் பணவீக்கத்திலும் காணப்பட்ட மேல் நோக்கிய போக்கு, உயர்ந்த நாணய மற்றும் கொடுகடன் விரிவாக்கம் மற்றும் அரசாங்கத்தின் வரி அரசிறைச் சேகரிப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு காணப்பட்டமை என்பனவற்றுடன் சேர்ந்து மத்திய வங்கியிடமிருந்து முன்கூட்டிய நாணயக் கொள்கை வழிமுறைகளைத் தேவைப்படுத்தியது. இதன்படி, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை முதலில் நியதி ஒதுக்கு விகிதத்தினை உயர்த்தியமையின் மூலமும் அதன் பின்னர் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் முதன்மைக் கொள்கை வட்டி வீதங்களை இரண்டு தடவைகள் உயர்த்தியதன் மூலமும் இறுக்கமாக்கிக் கொண்டது. இறுக்கமாக்கப்பட்ட நாணயக் கொள்கையும் பொருளாதாரத்திற்குள் இறுக்குமதியினைத் தீவிரப்படுத்தும் கொடுகடன் பாய்ச்சலை தளர்வுறச் செய்வதனுடாக வெளிநாட்டுத் துறையின் மீதான அழுத்தத்தினைக் குறைப்பதற்கு ஆதரவளிக்குமெனவும் ஐக்கிய அமெரிக்காவில் நாணயக் கொள்கை வழிமுறைப்படுத்தப்படுகின்றதொரு பின்னணியில் சொத்துப்பட்டியல் மூலதன வெளிப்பாய்ச்சலையும் ஊக்கமிழக்கச் செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட, உலகளாவிய பொருளாதாரத்தின் பலயீனமான மீட்சி மற்றும் பிரித்தானியாவின் வெளியேற்றம் காரணமாக ஏற்பட்ட மேலும் நிச்சயமற்றதன்மை அதேபோன்று படுகடனை உருவாக்காத நீண்ட கால மூலதனப் பாய்ச்சலை இலங்கைப் பொருளாதாரத்தினால் போதுமானளவிற்கு கவர்ந்து கொள்ள இயலாமல் போனமை என்பனவற்றின் விளைவாக வெளிநாட்டுத் துறையின் பாதிக்கப்படும் தன்மை விடாப்பிடியாகக் காணப்பட்டது. அதேவேளை, நடுத்தர கால இறைச் செயலாற்றத்தினை ஒழுங்குமுறைப்படுத்தல், அலுவல்சார் பன்னாட்டு ஒதுக்குகளை வலுப்படுத்துதல் மற்றும் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுதல் ஆகிய நோக்கங்களுடன் அரசாங்கமும் மத்திய வங்கியும் பன்னாட்டு நாணய நிதியத்துடன் (ப.நா.நிதியம்) விரிவாக்கப்பட்ட நிதிய வசதியொன்றினை மேற்கொண்டன. இறைத் துறையில், 2016இன் முதலரைப் பகுதியில் சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்ட போதும் தயக்கமளிக்கக்கூடிய இறைச் சவால்களும் அதேபோன்று பொருளாதாரத்தில் தொடர்ந்து காணப்படும் பல அமைப்பியல் பலயீனங்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவைகளாகவுள்ளன. நிதியியல் துறை தொடர்பில், 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இதன் தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகம் அவதானிக்கப்பட்டது.

- 2016இன் முதலரைப் பகுதியில் பொருளாதாரம் உண்மை நியதிகளில் 2015இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 5.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. இவ்வளர்ச்சிக்கு, வேளாண்மைத் துறை நடவடிக்கைகளில் சுருக்கம் பதிவுசெய்யப்பட்டமைக்கிடையிலும், பணிகளிலும் அதனைத் தொடர்ந்து கைத்தொழில் நடவடிக்கைகளிலும் காணப்பட்ட தொடர்ச்சியான விரிவாக்கத்தின் உந்துதலே முக்கிய காரணமாக அமைந்தது. மூன்று முக்கிய துறைகளிடையே பணிகள் நடவடிக்கைகள் மொ.உ.உற்பத்தி வளர்ச்சியில் ஆதிக்கம் கொண்ட துறையாகத் தொடர்ந்தும் விளங்கி 2016இன் முதலரைப் பகுதியில் 4.9 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. துறைவாரியான செயலாற்றத்திற்கு நிதியியல் பணி நடவடிக்கைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தனியார் பணிகள் போன்றவற்றில் ஏற்பட்ட விரிவாக்கம் பக்கபலமாக விளங்கியது. அதேவேளை, 2016இன் முதலரைப் பகுதியில் கைத்தொழிலுடன் தொடர்பான நடவடிக்கைகள் 2015இன் தொடர்பான காலப்பகுதியின் 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. கட்டடவாக்க நடவடிக்கைகளில் காணப்பட்ட மீட்சி, தயாரிப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட சாதகமான செயலாற்றத்துடன் இணைந்து இவ்வளர்ச்சிக்கு முக்கியமாகப் பங்களித்தது. மற்றைய கைத்தொழில் நடவடிக்கைகளும் வளர்ச்சிக்குச் சிறிதளவு பங்களிப்பினையே வழங்கினவெனினும் சாதகமான பெறுபேறுகளை விளைவித்தன. மறுபுறத்தில் 2016இன் முதலரைப் பகுதியில் வேளாண்மை நடவடிக்கைகள் 2015இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.1 சதவீதம் கொண்ட வளர்ச்சிக்கு மாறாக 2.5 சதவீதத்தினால் சுருக்கமடைந்தன. தேயிலை, இறப்பர், வாசனைத்திரவியங்கள் என்பனவற்றின் பயிர்ச்செய்கையிலும் அதேபோன்று மீன்பிடி நடவடிக்கைகளிலும் பதிவுசெய்யப்பட்ட சுருக்கமே முக்கிய பங்களிப்புக் காரணிகளாக விளங்கின. அதேநேரம் ஆண்டின் முதலரைப் பகுதியில் பொருளாதாரத்தின் உற்பத்திகள் மீதான உதவுதொகையினைக் கழித்த வரிகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியின் மீது தளர்வான தாக்கமொன்றினைக் கொண்டிருந்தமைக்கு இக்காலப்பகுதியில் இது 3.1 சதவீதத்தினால் சுருக்கமடைந்தமையே காரணமாகும்.


வரைபடம் 1.1 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (அ) மற்றும் தொழிலின்மை



- 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தொழிலின்மை வீதத்தில் சில அதிகரிப்புக்கள் காணப்பட்ட போதும் 2016இன் முதலரைப் பகுதியில் தொழிலின்மை வீதம் முன்னைய ஆண்டின் முதலரைப் பகுதியில் 4.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதமாகக் காணப்பட்டது. 2016இன் முதலரைப் பகுதியில் பெண்களிடையேயான தொழிலின்மை வீதம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 7.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 6.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையானது ஆண்டின் முதலரைப் பகுதியின் முன்னேற்றத்திற்குப் பங்களித்தது. ஆண்களிடையேயான தொழிலின்மை முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 2.9 சதவீதத்திலிருந்து 2016இன் முதலரைப் பகுதியில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இக்காலப்பகுதியில் இளைஞர் வேலை வாய்ப்பின்மை (15-24 ஆண்டுகள்) 21.8 சதவீதத்தில் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்பட்ட போதும் கடந்த ஆண்டின் தொடர்பான காலப்பகுதியிலிருந்து சிறிதளவு வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. கல்வி மட்டங்களின் நியதிகளில் 8.2 சதவீதம் கொண்ட மிக உயர்ந்த தொழிலின்மை வீதம் க.பொ.த (உயர்தரம்) கற்றோரிடையே பதிவுசெய்யப்பட்டதுடன் உயர்மட்டக் கல்வி அடைவுமட்டமானது 2015இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 9.3 சதவீதத்திலிருந்து மேம்பட்டிருக்கிறது.
- 2016இன் முதலரைப் பகுதியில் நுகர்வோர் விலை பணவீக்கம் அதிகரித்ததுடன் அதன் பின்னர் அது ஏறத்தாழ ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதியடைந்த வேளையில் மையப் பணவீக்கமும் அதிகரிக்கின்ற

வரைபடம் 1.2

ஆண்டுக்காண்டு பணவீக்கம்



போக்கினைத் தொடர்ந்து சில உறுதிப்படுத்தும் தன்மைகளை எடுத்துக்காட்டின. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (2013=100) மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (2006/2007=100) ஆகிய இரண்டினாலும் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்து, குறிப்பாக மோசமான வானிலை நிலைமைகள், பெறுமதிசேர் வரியினால் ஏற்பட்ட அதிகரிப்பு வீதம் அதேபோன்று பெறுமதிசேர் வரி மற்றும் தேசத்தினைக் கட்டியமூட்பும் வரி மீது ஏற்புடைய குறிப்பிட்ட சில விலக்கல்கள் அகற்றப்பட்டமை என்பனவற்றின் காரணமாக உள்நாட்டு வழங்கல்பக்கத்தில் ஏற்பட்ட தடங்கல்களின் இணைந்த தாக்கத்தினையும் பிரதிபலித்தது. இருப்பினும் கூட, 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து உள்நாட்டு வழங்கல் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியமையினையும் அதேபோன்று அரசு வரி அமைப்பிற்கு மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டமையினையும் முக்கியமாகப் பிரதிபலித்தது. இதன்படி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2016 யூனில் 6.4 சதவீதம் கொண்ட உச்சத்திற்கு அதிகரித்ததுடன் அதன் பின்னர் 2016 செப்டெம்பரில் 4.7 சதவீதத்திற்கு மிதமடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2016 செப்டெம்பரில் 3.8 சதவீதமாகக் காணப்பட்டது. இதே போக்கினைத் தொடர்ந்து கொழும்புநுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை

அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் 2016 யூனில் 6.0 சதவீதம் கொண்ட உச்சத்தினை அடைந்து அதன் பின்னர் 2016 செப்டெம்பரில் 3.9 சதவீதத்திற்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்த வேளையில் ஆண்டுச் சராசரி அடிப்படையில், 2016 செப்டெம்பரில் இது 3.4 சதவீதமாகக் காணப்பட்டது. அதேவேளை, அடிப்படைப் பணவீக்க அழுத்தங்களை அளவிடுவின்ற மையப் பணவீக்கம் 2016இன் முதலரைப் பகுதியில் தொடர்ந்தும் மேல் நோக்கிய போக்கினைக் கொண்டிருந்ததுடன் பொருளாதாரத்தில் கேள்வி நிலைமைகள் உறுதிப்பாடடைந்து வருவதனை பிரதிபலித்த வேளையில் அரசாங்கத்தினால் வரிக் கொள்கையில் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து இக்காலத்தின் பிற்பகுதியில் செங்குத்தானதாகக் காணப்பட்டது. எவ்வாறெனினும், மையப் பணவீக்கம் 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் ஏறத்தாழ நடு ஓற்றை இலக்கத்தில் உறுதியடைந்ததுடன் இதன் ஒரு பகுதிக்கு அரசின் வரி அமைப்பிற்குச் செய்யப்பட்ட மாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டமை ஓரளவிற்குக் காரணமாகும். இதன்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 யூனில் பதிவுசெய்யப்பட்ட உச்சமட்டமான 7.5 சதவீதத்துடனும் 2015இல் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 5.8 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் 2016 செப்டெம்பரில் 5.7 சதவீதமாகக் காணப்பட்டது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம் இதே போக்கினைத் தொடர்ந்து ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016இன் செப்டெம்பரில் 2015இன் 4.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.

- 2016இன் முதலரைப் பகுதியில் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றத்தினைக் காட்டியது. 2016இன் முதலரைப் பகுதியில் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இரண்டும் சுருக்கமடைந்து வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்தன. பணிகள் கணக்கு மிகையைப் பதிவுசெய்தமைக்கு சுற்றுலாவில் இருந்தான வருவாய்களில் காணப்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி முக்கிய காரணமாக இருந்த வேளையில் போக்குவரத்து, கணினி மற்றும் தகவல் தொடர்பான பணிகளிலிருந்தான வருவாய்களும் இக்காலப்பகுதியில் மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. ஒதுக்குச் சொத்துக்களிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட

வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட குறைந்த உட்பாய்ச்சல் அதேபோன்று நேரடி முதலீட்டுத் தொழில்முயற்சிகளின் பங்கிலாபக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பு மற்றும் செயற்றிட்டக் கடன்களின் மீது அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட வட்டி என்பனவற்றின் பேரில் ஏற்பட்ட உயர்ந்த வெளிப்பாய்ச்சல் என்பனவற்றின் விளைவாக ஆரம்ப வருமானக் கணக்கின் பற்றாக்குறை அதிகரித்தது. தொழிலாளர் பணவனுப்பல்களில் மிதமான வளர்ச்சி காணப்பட்ட போதும் இரண்டாந்தர வருமானக் கணக்கு தொடர்ந்தும் மிகையைப் பதிவுசெய்தது. இவ்விவிருத்திகளின் காரணமாக நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2015இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 953 மில்லியன் கொண்ட பற்றாக்குறையிலிருந்து 2016இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 795 மில்லியனுக்கு குறுக்கமடைந்தது. நிதியியல் கணக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் பாய்ச்சல், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் வெளிநாட்டு முதலீடுகளிலிருந்தான தேறிய வெளிப்பாய்ச்சல் என்பன அரசு பிணையங்களில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் முடிவுறுத்தப்பட்டமையுடன் சேர்ந்து தேறிய அடிப்படையில் 2016 யூன் இறுதியில் சென்மதி நிலுவையில் திரண்ட பற்றாக்குறையொன்றினைத் தோற்றுவித்தன. அதேவேளை, சென்மதி நிலுவையின் நடைமுறை மற்றும் நிதியியல் கணக்குகளில் ஏற்பட்ட அபிவிருத்திகள் இறைத்திரட்சியை வலுப்படுத்த வேண்டிய தேவையுடன் சேர்ந்து நாட்டின் வெளிநாட்டு நிலைமையைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவியளிப்பதற்காகவும் சிறப்பு எடுப்பனவு உரிமை 1.1 பில்லியன் கொண்ட (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) மூன்றாண்டு கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியை ப.நா. நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கையைத் தூண்டின. விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் சாதகமான முதலீட்டாளர் மனோபாவத்திற்குப் பங்களித்து 2016 ஏப்பிரலிலிருந்து அரசு பிணையங்கள் சந்தையின் தேறிய வெளிப்பாய்ச்சல் மாற்றமுற வழியமைத்தது. நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் இரட்டைத் தொகுதி நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் மற்றும்

யூலை 2016இன் கூட்டுக் கடன்கள் என்பனவற்றின் மூலம் மேலும் துணை நிரப்பப்பட்டு 2016இன் மூன்றாம் காலாண்டில் வெளிநாட்டுத் துறையை வலுவடையச் செய்தது.

- 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், வர்த்தக நிலுவையின் பற்றாக்குறை 1.6 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு, இறக்குமதிகளில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்களவு குறைப்பு ஏற்பட்டமையே காரணமாகும். 2014ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மந்தமான செயலாற்றத்தின் தொடர்ச்சியாக, 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 4.1 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 6,865 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் 1.6 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 12,403 மில்லியனுக்கு மிதமாக வீழ்ச்சியடைந்தது. பன்னாட்டு பண்ட விலைகளில் ஏற்பட்ட கணிசமான குறைப்பு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு கணிசமானளவில் பங்களித்தது. புடவைகள் மற்றும் ஆடைகளின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்பட்ட போதும், போக்குவரத்துக் கருவிகள், பெற்றோலிய உற்பத்திகள், தேயிலை மற்றும் வாசனைத்திரவியங்களின் ஏற்றுமதிகளிலிருந்தான குறைந்த வருவாய்கள் ஏற்றுமதிகளின் வீழ்ச்சிக்கு முக்கியமாகப் பங்களித்தன. 2015இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற சந்தைகள் இரண்டிற்குமான ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் புடவைகள் மற்றும் ஆடைகளின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 3.6 சதவீதத்தினால் அதிகரித்தன. இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு எரிபொருள் மற்றும் உந்து ஊர்திகளின் இறக்குமதியில் பதிவுசெய்யப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே வழிவகுத்தது. எனினும், பொறிகள் மற்றும் கருவிகள், கட்டட மூலப்பொருட்கள், புடவைகள் மற்றும் புடவைப்பொருட்கள் மற்றும் தங்கம் என்பனவற்றின் மீதான இறக்குமதிச் செலவினம் இக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. இதற்கமைய, வர்த்தகப் பற்றாக்குறை, 2016இன் முதல் எட்டு மாத



காலப்பகுதியில், முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 5,449 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 5,538 மில்லியனுக்கு விரிவடைந்தது.


- **2016இன் முதலரைப் பகுதியில் இலங்கையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2015இன் தொடர்பான காலப்பகுதியிலிருந்து ஏறத்தாழ 16.6 சதவீதத்தினால் மிதமடைந்தது.** நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்குப் பணிகள் கணக்கு மற்றும் இரண்டாந்தர வருமானக் கணக்கு என்பனவற்றிற்கான தேறிய உட்பாய்ச்சலில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். 2016இன் முதலரைப் பகுதியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறையில் காணப்பட்ட அதிகரிப்புடன் சேர்ந்து ஆரம்ப வருமானக் கணக்கும் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 925 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 955 மில்லியன் கொண்ட பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது. இக்காலப்பகுதியில் ஒதுக்குச் சொத்துக்களிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட குறைப்பின் காரணமாக ஆரம்ப வருமானக் கணக்கிற்கான உட்பாய்ச்சல் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. மேலும், பங்கிலாபக் கொடுப்பனவுகளின் விளைவாக ஆரம்ப வருமானக் கணக்கிலிருந்தான வெளிப்பாய்ச்சல் அதிகரித்த வேளையில், சொத்துப்பட்டியல் முதலீடுகளின் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் வீழ்ச்சியடைந்தமைக்கு இக்காலப்பகுதியில் வதிவற்றோரினால் வைத்திருக்கப்பட்ட வெளிநின்ற திறைசேரி முறிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே காரணமாகும். வர்த்தக மற்றும் ஆரம்ப கணக்குகளில் காணப்பட்ட பற்றாக்குறைகள் பணிகள் மற்றும் இரண்டாந்தரக் கணக்குகளில் காணப்பட்ட மிகையின் மூலம் பகுதியளவிற்கு எதிரீடு செய்யப்பட்டன. பணிகள் கணக்கின் மேம்பாட்டிற்கு பயணம் மற்றும் போக்குவரத்து துணைத் துறைகளுக்கு ஏற்பட்ட உயர்ந்த உட்பாய்ச்சல்கள் தூண்டுதலாக இருந்த வேளையில், இரண்டாந்தர வருமானக் கணக்கின் மிகை மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தமைக்கு, தொழிலாளர் பணவனுப்பல்களில் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் குறைவாக இருந்தமையே காரணமாகும். பயணம் மற்றும் போக்குவரத்துத் துறைகளிலிருந்தான உயர்ந்த பங்களிப்பின் காரணமாக 2016இன் முதலரைப் பகுதியில் சென்மதி நிலுவையின் பணிகள் கணக்கு 2015இன் தொடர்பான காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 1,059 மில்லியன் கொண்ட மிகையுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 1,228 மில்லியன் கொண்ட மிகையைப்

பதிவுசெய்தது. தொலைத்தொடர்பூட்டல், கணனி மற்றும் தகவல் பணிகளின் பேரிலான தேறிய உட்பாய்ச்சல்கள் உள்ளிட்ட பணிகள் கணக்கிற்கான தேறிய உட்பாய்ச்சல்கள் மிதமாகக் காணப்பட்டன. 2016இன் முதலரைப் பகுதியில் இரண்டாந்தர வருமானக் கணக்கிற்கான தேறிய உட்பாய்ச்சல்கள் 2015இன் தொடர்பான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 3,035 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 3,146 மில்லியனுக்கு அதிகரித்தன. 2016இன் முதலரைப் பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் தாழ்ந்த தளத்தினைவிட 5.3 சதவீதம் அதிகரித்ததெனினும் 2000 - 2014 காலப்பகுதியின் 13.6 சதவீதம் கொண்ட சராசரி ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே காணப்பட்டது. 2016இன் முதலரைப் பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வளர்ச்சிக்கு பன்னாட்டு எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அவ்வீழ்ச்சி ஆட்சேர்ப்புக்களிலும் மேலதிக நேர வேலை போன்ற வேலை நேரங்களிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியமையின் மூலம் பங்களிப்புக் காரணிகளாக விளங்கின. இவ்வபிவிருத்திகளை பிரதிபலிக்கின்ற விதத்தில், நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 2015 முதலரைப் பகுதியின் ஐ.அ.டொலர் 953 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் 2016இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 795 மில்லியனுக்கு மிதமாகக் காணப்பட்டது.

- **தேறிய உறப்பட்ட பொறுப்புக்கள் மற்றும் நிதியியல் சொத்துக்களின் தேறிய கையேற்பு இரண்டும் 2016இன் முதலரைப் பகுதியில் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன.** சொத்துக்களின் தேறிய கையேற்புடன் ஒப்பிடுகையில் தேறிய உறப்பட்ட பொறுப்புக்கள் உயர்வாக இருந்தமையானது, நிதியியல் கணக்கின் ஒட்டுமொத்த தேறிய கடன்பாடுகள் 2015இன் தொடர்பான காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 667 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 967 மில்லியன் கொண்ட தொகையைத் தோற்றுவித்தன. நிதியியல் சொத்துக்களின் மொத்தத் தேறிய கையேற்பு 2015இன் முதலரைப் பகுதியின் ஐ.அ.டொலர் 419 மில்லியன் கொண்ட அதிகரிப்பிற்கு மாறாக 2016இன் முதலரைப் பகுதியில்

வரைபடம் 1.3

சென்மதி நிலுவை



ஐ.அ.டொலர் 1,882 மில்லியனாக வீழ்ச்சியடைந்தது. 2016இன் முதலரைப் பகுதியில் தேறிய உற்பட்ட பொறுப்புக்கள், 2015இல் ஐ.அ.டொலர் 1,086 மில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 915 மில்லியனாக வீழ்ச்சி அடைந்தன. உலகளாவிய பொருளாதாரத்தின் மெதுவான மீட்சி மற்றும் ஐ.அ.பெடரல் றிசேர்வ்வின் கொள்கை வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பன குறிப்பாக, 2016இன் முதல் நான்கு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சலைத் தொடர்ச்சியாகத் தூண்டின. இதுவும் 2016இன் முதலரைப் பகுதியில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளிச்செல்லவும் அரசு பிணையங்கள் சந்தையிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவில் வெளிச்செல்லவும் வழிவகுத்தது. அரசின் செயற்றிட்டக் கடன்களுக்கான வெளிநாட்டுக் கடன்பாடுகளும் கூட இக்காலப்பகுதியில் மிதமாகவே காணப்பட்டன. நிதியியல் கணக்கிற்கான வங்கித்தொழில் துறை, கம்பனித்துறை மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகள் என்பனவற்றின் மொத்தப் பங்களிப்பு மிதமானதாகக் காணப்பட்டது. மேலும், ஆண்டின் முதலரைப் பகுதியில், இலங்கைத் தொழில்முயற்சிகளினால், முக்கியமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் பெறப்பட்ட வர்த்தகக் கொடுகடன்கள் மற்றும் முற்பணங்கள் குறைவடைந்தன. அதேவேளையில், மத்திய வங்கி, இந்திய ஒதுக்கு வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகளையும் ப.நா.நிதிய - துணைநில் ஒழுங்குகளின் வெளிநின்ற தொகையினையும் மீளச் செலுத்துவதில் முனைந்திருந்த வேளையில் சார்க் நிதியத்துடன் புதிய

பரஸ்பர பரிமாற்றலுக்கான ஒழுங்கிலும் ஈடுபட்டிருந்தது. மேலும், இக்காலப்பகுதியில் நேரடி முதலீடுகள் வடிவிலான உட்பாய்ச்சல்கள் தேக்கநிலையில் காணப்பட்டதுடன் 2015இன் குறைந்த நேரடி முதலீடுகளின் பாய்ச்சலை ஒத்தனவாகக் காணப்பட்டன. நேரடி முதலீடுகள் புதிய செயற்றிட்டங்களின் வடிவில் காணப்படுவதனால் மட்டுப்படுத்தப்பட்ட உட்பாய்ச்சல்கள் காணப்பட்ட வேளையில் தற்பொழுது நடைபெற்றுவரும் முக்கிய செயற்றிட்டங்கள் மிதமான அளவிலேயே நேரடி முதலீடுகளைப் பெறுகின்றன. இறைத் துறையினை மேம்படுத்துவதற்கான தேவை சாதகமற்ற உலகளாவிய பொருளாதாரச் சூழல் என்பனவற்றிற்குப் புறம்பாக, வெளிநாட்டுத் துறையின் மீதான தொடர்ச்சியான அழுத்தத்தின் பின்னணியில் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதி வசதியொன்றிற்குள் நுழைந்தது. பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவியளிக்கின்ற விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு யாதெனில் பேரண்டப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துதல், சந்தையின் நம்பகத்தன்மையினைப் பேணுதல் போட்டித்தன்மையையும் ஏற்றுமதி சார்ந்த தன்மையையும் உயர்த்துவதாகக் காணப்பட்ட அதேவேளையில் சவால்மிக்க உலகளாவிய சூழலில் வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதுமாகும்.


- 2016 செத்தெம்பர் இறுதியில் நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டம் ஐ.அ.டொலர் 6.5 பில்லியனாகக் காணப்பட்டது. ப.நா.நிதியம் - விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது தொகுதி பெற்றுக்கொள்ளப்பட்டமை, நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்தான ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட தொகை, கூட்டுக் கடன்களிலிருந்தான ஐ.அ.டொலர் 700 மில்லியன் கொண்ட பெறுகைகள் மற்றும் சார்க் நிதியத்தின் கீழான நாணய பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்கின் கீழான மீண்டும் பயன்படுத்தத்தக்க ஐ.அ.டொலர் 400 மில்லியன் என்பன ஒதுக்கு மட்டத்திற்குச் சாதகமாகப் பங்களித்தன. மாறாக, இந்திய ஒதுக்கு வங்கியின் பரஸ்பர பரிமாற்றல் வசதி, வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான திரவச் சொத்துக்களின் நிரம்பல் மற்றும் ப.நா. நிதியம் - துணைநில் ஒழுங்குகளின் முதல்

தொகையின் கொடுப்பனவு என்பன இக்காலப்பகுதியில் ஒதுக்கிலிருந்து வெளிச்சென்ற முக்கிய விடயங்களாகக் காணப்பட்டன. 2016 செத்தெம்பர் இறுதியில் நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டமான ஐ.அ.டொலர் 6.5 பில்லியனாக 4.1 மாத இறக்குமதிக்குச் சமமானது எனத் தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

- 2016இன் முதல் நான்கு மாத காலப்பகுதியில் ரூபாவின் மீது குறிப்பிடத்தக்களவு தேய்மான அழுத்தங்கள் காணப்பட்ட போதும், 2016 செத்தெம்பர் வரையான ஆண்டு காலப்பகுதியில் ரூபா ஒப்பீட்டு ரீதியில் உறுதியாகவே காணப்பட்டது. இறக்குமதிச் செலவினம், படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் மற்றும் அரசு பிணையங்கள் சந்தையின் முதலீடுகள் முடிவுறுத்தப்படுதல் என்பன 2016இன் முதல் நான்கு மாத காலப்பகுதியில் ரூபாவின் மீது தேய்வு அழுத்தத்தினை ஏற்படுத்தியமையானது வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையினை நிரம்பல் செய்தமையின் மூலம் மத்திய வங்கி உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிடுவதனை அவசியமாக்கியது. அரசு பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிப்பாய்ச்சல்கள் படிப்படியாக மாற்றமடைந்தமை ப.நா.நிதியம் - விரிவாக்கப்பட்ட நிதிய வசதியிலிருந்தான வெளிப்பாய்ச்சல், நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் மற்றும் கூட்டுக் கடன்கள் என்பனவற்றிலிருந்தான பெறுகைகள் என்பன 2016 மேயிலிருந்து உள்நாட்டு நாணயத்தின் மீதான தேய்வு அழுத்தத்தினைக் குறைத்தது. எனவே, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையின் தேறிய வழங்கல் 2016இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 693 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இவ்வனைத்து அபிவிருத்திகளினதும் காரணமாக 2016 செத்தெம்பர் இறுதியில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக 1.8 சதவீதம் கொண்ட தேய்வினைப் பதிவுசெய்தது. அதேவேளை, இக்காலப்பகுதியில் 5 நாணய மற்றும் 24 நாணயங்களின் பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீதம் மற்றும் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் முறையே 0.06 சதவீதத்தினாலும் 2.06 சதவீதத்தினாலும் தேய்வடைந்து நாட்டின் வெளிநாட்டு போட்டித்தன்மையில் மேம்பாடொன்றினைப் பிரதிபலிக்கும் வகையில் 5 நாணயம் மற்றும் 24 நாணயம் சுட்டெண்கள் முறையே 0.06 சதவீதம் மற்றும் 2.06 சதவீதம் என்பவற்றால் தேய்வடைந்தது.

- இறைத் துறை 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சாதகமான செயலாற்றமொன்றினை எடுத்துக்காட்டியது. 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உ.ந்பத்தியின் சதவீதமாக அரசின் அரசிறை 2015இன் முதல் ஏழு மாத காலப்பகுதியின் 6.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 7.0 சதவீதத்திற்கு அதிகரித்து வரி அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலித்தது. பெறுமதிசேர் வரி, இறக்குமதித் தீர்வைகள், வருமான வரிகள், துறைமுகங்கள் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை, செஸ், சிறப்புப் பண்டத் தீர்வை மற்றும் இறக்குமதியுடன் தொடர்பான வரிகள் என்பன வரி அரசிறையின் அதிகரிப்பிற்குச் சாதகமாகப் பங்களித்த வேளையில் பரிசீலனைக்குரிய காலப்பகுதியில் கலால் தீர்வையிலிருந்தான அரசிறை வீழ்ச்சியடைந்தமைக்கு உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உ.ந்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக 2015இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 10.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 10.5 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2015இன் தொடர்பான காலப்பகுதியின் 4.4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து இறைத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பிரதிபலித்தது.

வரைபடம் 1.4 அரசிறை, செலவினம் மற்றும் திரண்ட இறைப்பற்றாக்குறை (மொ.உ.உ. இன் சதவீதமாக)



- ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை ரூ.432.7 பில்லியனாகக் காணப்பட்டதுடன் இது முக்கியமாக உள்நாட்டு மூலங்களினூடாக நிதியிடப்பட்டது. எனினும், முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பரிசீலனைக்குரிய காலப்பகுதியில் அரசாங்கத்தின் குறைந்த நிதியிடல் தேவைப்பாடுகளின் காரணமாக 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் தேறிய உள்நாட்டு நிதியிடல் 2015இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.545.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.409.8 பில்லியனுக்கு 24.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2015இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.41.8 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில் ரூ.22.9 பில்லியனாகக் காணப்பட்டது. இது முக்கியமாக, வெளிநாட்டுச் செயற்றிட்டங்களின் தேறிய மீள்கொடுப்பனவுகள் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநாட்டு உடமைகளிலிருந்தான தேறிய வெளிப்பாய்ச்சல் என்பனவற்றிற்கு மத்தியிலும், நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலிருந்தான பெறுகைகளின் பயன்பாடு மற்றும் மேம்பட்ட திறைசேரி உண்டியல்களின் வெளிநாட்டு உடமைகள் என்பனவற்றின் விளைவாக ஏற்பட்டதாகும்.
- உயர்ந்த கொடுகடன் வளர்ச்சி மற்றும் மிகையான நாணய விரிவாக்கம் என்பனவற்றிலிருந்து பொருளாதாரத்தில் கேள்வித் தூண்டல் மூலமான பணவீக்க அமுத்தங்களில் தோன்றக்கூடிய சாத்தியத்தன்மையினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை பல கட்டங்களில் இறுக்கமாக்கிக் கொண்டது. முன்னைய ஆண்டுகளில் நிலவிய தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளின் சூழலொன்றில் நாணயக் கூட்டுக்கள் எறிவு செய்யப்பட்ட வேகத்திலும் பார்க்க உயர்வான வேகத்தில் வளர்ச்சியடைந்தன. எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க உயர்வான உள்நாட்டுக் கொடுகடன் வளர்ச்சி மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் என்பனவற்றினைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட துறைகளுக்கான கொடுகடன் பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக காசு அளவுகள் மற்றும் பெறுமதி விகிதப்படியான உயர்ந்தபட்சக் கடன் போன்ற பல பேரண்ட முன்மதியுடைய கொள்கை

அட்டவணை 1.1		அண்மைக்கால நாணயக் கொள்கை வழிமுறைகள்
திகதி	வழிமுறை	
3-பெப்-2012	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டன.	
9-பெப்-2012	நாணயமாற்று வீதத்தில் பெருமளவு நெகிழ்வத்தன்மையானது அனுமதிக்கப்பட்டது.	
12-மார்-2012	ரூபா குறிப்பிடப்பட்ட கொடுகடன் வளர்ச்சியினை 18 சதவீதத்திற்கு அல்லது ரூபா. 800 மில்லியனுக்கு கட்டுப்படுத்தும்படி உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வழிகாட்டல் வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட நிதியினைப் பயன்படுத்தி இடைவெளியை நிரப்புகின்ற வங்கிகளுக்கு மேலதிக 5 சதவீதம் (23 சதவீதம் அல்லது ரூபா. 1 பில்லியன்) அனுமதிக்கப்பட்டது.	
5-ஏப்-2012	மீள்கொள்வனவு வீதம் 25 அடிப்படைப் புள்ளிகளால் 7.75 சதவீதத்திற்கும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் 75 அடிப்படைப் புள்ளிகளால் 9.75 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.	
12-திசெ-2012	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதத்திற்கும் 9.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.	
31-திசெ-2012	ரூபா குறிப்பிடப்பட்ட கொடுகடன் வளர்ச்சி மீதான எல்லை காலாவதியாவதற்கு அனுமதிக்கப்பட்டது.	
10-மே-2013	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 9.00 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.	
26-யூன்-2013	நியதி ஒதுக்கு தேவைப்பாடு 2013 யூலை 1இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 2 சதவீதப் புள்ளிகளால் 6 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.	
15-ஒத்-2013	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.	
2-சன-2014	கொள்கை வித விச்சானது துணைநிலை விதவிச்சு என மீளப் பெயரிடப்பட்டதுடன் மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன முறையே துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என மீளப்பெயரிடப்பட்டன. துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் 50 அடிப்படைப் புள்ளிகளால் 8 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. துணைநிலை வைப்பு வசதியானது 2014 பெப்ரவரி 1 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பிணைகளுக்கப்பட்டது.	
23-செத்-2014	ஆண்டொன்றிற்கு 6.50 சதவீதத்தின் திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றுகளால் மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதிக்கான அனுமதியானது ஒரு கலண்டர் மாதத்திற்கு உச்சபட்சம் மூன்று தடவைகளுக்கு மூலக்குப்படுத்தப்பட்டது. துணைநிலை வைப்பு வசதி யின்னலில் திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றினர் ஒருவரால் மூன்று தடவைகளுக்கு மேற்பட்ட எத்தகைய வைப்புக்களும் ஆண்டொன்றிற்கு 5.00 சதவீதம் என்ற சிறப்பு வட்டி விதமொன்றிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.	
2-மார்-2015	5.00 சதவீதம் என்ற சிறப்பு துணைநிலை வைப்பு வசதி வீதம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.	
15-ஏப்-2015	துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 50 அடிப்படைப் புள்ளிகளால் 6.00 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.	
3-செத்-2015	நாணயமாற்று வீதம் அந்நியச் செலாவணிச் சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. (அ)	
30-திசெ-2015	2016 யூலை 16இல் ஆரம்பிக்கப்பட்ட ஒதுக்கு காலப்பகுதி நடைமுறைக்கு வரும் வகையில் நியதி ஒதுக்கு விகிதமானது 7.50 சதவீதத்திற்கு 1.50 சதவீத புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டது.	
19-பெப்-2016	துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 6.50 சதவீதம் மற்றும் 8.00 சதவீதத்திற்கு 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டது.	
28-யூலை-2016	துணைநிலை வைப்பு வசதிவீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என்பன 7.00 சதவீதம் மற்றும் 8.50 சதவீதத்திற்கு 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டது.	

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) இலங்கை வேலா, மத்திய வங்கி பின்புலவரைநிற அடிப்படுத்தியிருந்தது.  
 (i) 01 திசம்பர் 2015 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மேட்டர் வகைகளின் இலக்குமதி தொடர்பில் நாணயக்கடித்திற்கு ஏற்றாக 30 ஒத்திசைப் 2015 இல் குறைந்தபட்ச காசு எல்லை தேவைப்படாத 100 சதவீதம் மற்றும்  
 (ii) 2015 திசம்பர் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படுகின்ற வங்கிகள் மற்றும் நிதியிடல் நிறுவனங்களினால் மேட்டர் வகைகளின் செலாவண துல்லு படிவான தொடர்பில் வழங்கப்படுகின்ற கடன்கள் மற்றும் முன்பணங்கள் தொடர்பில் முன்மதியான வழிமுறைகள் பெறுமதி வீதத்திற்கான உயர்ந்தபட்ச கடன் அளவை 70 சதவீதம்

வழிமுறைகள் 2015இன் இறுதிக் காலாண்டில் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் செலாவணி வீதங்கள் சந்தை விசைகளினால் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன. அதேநேரம், மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீதும் பிரயோகிக்கக்கூடக்கூடிய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2016 சனவரியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 7.50 சதவீதத்திற்கு 1.50



சதவீத அடிப்படைப் புள்ளியினால் உயர்த்தியதன் மூலம் அதன் நாணயக் கொள்கை நிலையினை படிப்படியாக உயர்த்தி அதன் நாணயக் கொள்கை நிலையினை படிப்படியாக இறுக்கமாக்கத் தொடங்கியது. எனினும், நியதி ஒதுக்கு விகிதம் அதிகரிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து சந்தை வட்டி வீதங்களில் மேல் நோக்கிய சீராக்கங்கள் அவதானிக்கப்பட்ட போதும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கு குறிப்பிட்ட சில இடர்நேர்வுகள் விடாப்படியாகக் காணப்பட்டன. இதன்படி, மத்திய வங்கி 2016 பெப்புருவரியில் அதன் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகிய இரண்டினையும் தலா 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 8.00 சதவீதத்திற்கும் அதிகரித்தமையின் மூலம் அதன் நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமாக்கியது. நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகள், மிகையான சந்தை திரவத்தன்மை மட்டங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இணைந்து குறுங்கால பணச் சந்தை வீதங்களில் அதிகரிப்பினைத் தோற்றுவித்த வேளையில் மற்றைய சந்தை வட்டி வீதங்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. எனினும், கடன் வழங்கல் வீதங்களில் அதிகரிப்புக் காணப்பட்ட போதும் வர்த்தக வங்கிகளின் தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தளிப்புக்கள் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியிலும் விரும்பத்தக்க மட்டத்திற்கு அப்பாலும் வளர்ச்சியடைந்தது. ஆகவே, அடிப்படைப் பணவீக்கத்தின் மேல் நோக்கிய வேகத்திற்கு மத்தியிலும் கொடுகடன் மற்றும் நாணயக் கூட்டுக்களில் ஏற்பட்ட வலுவான அதிகரிப்பின் காரணமாக விலை உறுதிப்பாட்டிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைப் பரிசீலனையில் கொண்டு, முன்னோக்கிய நடவடிக்கைகளிலொன்றாக 2016 யூலையில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் அதிகரித்தமையின் மூலம் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமாக்கிக் கொண்டது.


- 2016இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்கள் மேல் நோக்கி நகர்ந்து பொருளாதாரத்தின் இறுக்கமான நாணய நிலைமைகளின் தாக்கத்தின் பரிமாற்றத்தினைப் பிரதிபலித்தது. நியதி

ஒதுக்கு விகிதத்தின் மேல் நோக்கிய சீராக்கம் அதேபோன்று 2016 பெப்புருவரியில் கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்பட்ட அதிகரிப்பு மற்றும் அதன் பின்னர் சந்தை திரவத்தன்மை மட்டங்களில் காணப்பட்ட வீழ்ச்சி என்பனவற்றினைத் தொடர்ந்து, தற்போதைய உயர்த்தப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ் தொழிற்பாட்டு இலக்கிடல் மாறியாக விளங்கும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் அதிகரித்து 8.15 - 8.24 சதவீத மட்டங்களுக்கிடையிலான வீச்சில் தளம்பலுற்ற வேளையில் மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் பணச் சந்தை வீதங்கள் உறுதியடைய உதவின. 2016 யூலையில் இடம்பெற்ற கொள்கை வீத உயர்வினைத் தொடர்ந்து, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் மேலும் அதிகரித்து 2016 செத்தெம்பர் இறுதியில் 8.42 சதவீதமாகக் காணப்பட்டது. அதேவேளை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதங்கள் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதங்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் படிப்படியாக அதிகரித்தன. இதன்படி, 2016 செத்தெம்பர் இறுதியில் ஓரிருவ மற்றும் 12 மாத இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் 2015 இறுதியில் காணப்பட்ட முறையே 6.40 சதவீதம் மற்றும் 7.66 சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் முறையே 8.44 சதவீதத்திலும் 11.98 சதவீதத்திலும் காணப்பட்டன. குறுங்கால வட்டி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பினைத் தொடர்ந்து, வர்த்தக வங்கிகளின் கடன்வழங்கல் வீதங்களும் வைப்பு வீதங்களும் 2016இல் இதுவரை மேல் நோக்கிய போக்கினைப் பதிவுசெய்தன. இதற்கமைய, 2016 செத்தெம்பர் இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் 2015 இறுதியின் 11.00 சதவீதத்திலிருந்து 12.88 சதவீதத்திற்கு 188 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரித்தது. அதேபோன்று, சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதமும் 2015 திசெம்பர் இறுதியின் 10.79 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்து இறுதியில் 13.97 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, 2016 செத்தெம்பர் இறுதியில் வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் 2015 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.53 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 459 அடிப்படைப் புள்ளிகளினால் 12.12 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்தது. நிதியியல் நிறுவனங்களின் அதிகரித்த நிதியிடல் செலவுகளைப்

பிரதிபலிக்கின்ற விதத்தில் வைப்பு வீதங்களும் அதிகரித்தனவெனினும் கடன்வழங்கல் வீதங்களுடன் ஒப்பிடுகையில் இவை மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் 136 அடிப்படைப் புள்ளிகளினால் 7.56 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் 2016 செப்டெம்பர் இறுதியில் 210 அடிப்படைப் புள்ளிகளினால் 9.67 சதவீதத்திற்கு அதிகரித்தது. அனைத்து புதிய வட்டி உழைக்கும் வைப்புக்களுடன் தொடர்பான வட்டி வீதங்களை உள்ளடக்கிய சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் 2016 செப்டெம்பர் இறுதியில் 405 அடிப்படைப் புள்ளிகளினால் 11.01 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, முதலாந்தரச் சந்தை திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் கூர்மையான அதிகரிப்பினைக் காட்டியதுடன் அதன் பின்னர் மிதமடைந்தன. 2016 ஏப்பிரலின் பிற்பகுதியிலிருந்து அரசு பிணையங்கள் சந்தை தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சலைக் கொண்டிருந்து ப.நா. நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் உருவான சாதகமான மனோபாவத்தினைப் பிரதிபலித்தது. இது, அதிகரித்த அரசிறைச் சேகரிப்புக்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து நீண்ட கால நிதியியல் பாய்ச்சல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பாக, இலங்கையின் பத்தாவது நாட்டிற்கான பன்னாட்டு முறி வெற்றிகரமாக வழங்கப்பட்டமை என்பனவற்றுடன் இணைந்து விளைவு வீதங்கள் மீதான அழுத்தத்தினை ஓரளவிற்குக் குறைத்தது. 2016 யூலையில் கொள்கை வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டமையினை உடனடுத்து விளைவு வீதங்களில் மேல் நோக்கிய சீராக்கம் காணப்பட்ட போதும் அதன் பின்னர் விளைவு வீதங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்தன. இதற்கமைய, 2016 செப்டெம்பர் இறுதியில் 91-நாட்கள், 182-நாட்கள் மற்றும் 364-நாட்கள் திறைசேரி உண்டியல்களின் விளைவு வீதங்கள் 2015 இறுதியில் அறிவிக்கப்பட்ட முறையே 6.45 சதவீதம், 6.83 சதவீதம் மற்றும் 7.30 சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் முறையே 8.55 சதவீதமாகவும் 9.39 சதவீதமாகவும் 10.11 சதவீதமாகவும் காணப்பட்டன. அதேவேளை, கம்பனித் துறையினால் வழங்கப்பட்ட படுகடன் சாதனங்கள் மீதான ஏற்புடைத்தான வட்டி வீதங்கள் 2016இல் இது வரையான காலப்பகுதியில் சில மேல் நோக்கிய சீராக்கங்களைக் காட்டின.

உலகளாவிய வட்டி வீதங்களுடன், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் வட்டி வீதங்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் வர்த்தக வங்கிகளில் பேணப்படும் வெளிநாட்டு நாணய வைப்புக்களுக்கு ஏற்புடைத்தான வட்டி வீதங்கள் 2016இல் சிறிதளவில் அதிகரித்தன.

- 2016 ஓகத்து இறுதியில், பொருளாதாரத்தின் நாணய அடிப்படையினைக் குறிக்கின்ற ஒதுக்குப் பணம் 2015 இறுதியின் 16.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 23.3 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. உண்மையான நியதிகளில் ஒதுக்குப் பணம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.785 பில்லியனுக்கு ரூ.112.3 பில்லியனால் கணிசமாக அதிகரித்தது. பொறுப்புக்கள் பக்கத்தில் சுற்றோட்டத்திலுள்ள நாணயம் மற்றும் மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் இரண்டிலும் ஏற்பட்ட அதிகரிப்பு ஒதுக்குப் பணத்தின் விரிவாக்கத்திற்குப் பங்களித்துள்ளன. இக்காலப்பகுதியில் மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதுமான ஏற்புடைத்தான நியதி ஒதுக்கு விகிதம் அதிகரித்தமையே காரணமாகும். சொத்துக்கள் பக்கத்தில் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் ஒதுக்குப் பணத்தின் விரிவாக்கத்திற்கு, மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முழுக் காரணமாக அமைந்தது. ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் ஏறத்தாழ 260 பில்லியனால்



அதிகரித்த தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் ஓகத்தில் வீழ்ச்சியடைந்தமையின் மூலம் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் ஆண்டில் இது வரையான விரிவாக்கம் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.207.3 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2016 ஓகத்து இறுதியில் ரூ.189.4 பில்லியனுக்கு குறைவடைந்தது. இவ்விரிவாக்கத்திற்கு அரசு பிணையங்களைக் கொண்ட மத்திய வங்கியின் உடமைகளில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பின் (ஏறத்தாழ ரூ.133 பில்லியனால்) பெருமளவு காரணமாகவே ஏற்பட்டது. இது, ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் அரசிற்கான தேறிய கொடுகடன் ஏறத்தாழ ரூ.166.6 பில்லியனால் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. இருப்பினும் கூட, திறைசேரி உண்டியல்கள் முதிர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 ஓகத்தில் அரசு பிணையங்களைக் கொண்ட மத்திய வங்கி உடமைகள் ரூ.59.3 பில்லியனுக்கு கூரியளவில் வீழ்ச்சியடைந்தமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரசிற்கான தற்காலிக முற்பணங்கள் ரூ.33.5 பில்லியனால் அதிகரித்தன. துணைநில் வைப்பு வசதியின் கீழ் வைத்திருக்கப்பட்ட நிதியங்களில் ஏற்பட்ட ரூ.51.2 பில்லியன் கொண்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தொடர்ந்து மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் மேலும் மேம்பட்டன. இது, மத்திய வங்கியின் ஏனைய பொறுப்புக்கள் 2016 சனவரி - ஓகத்து காலப்பகுதியில் ரூ.26.3 பில்லியனால் சுருக்கமடைய வழிவகுத்தன. அதேவேளை, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.77.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்து, இக்காலப்பகுதியில் வெளிநாட்டு நாணய ஒதுக்குகள் வீழ்ச்சியடைந்தமையினைப் பிரதிபலித்தன.

- தனியார் துறைக்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாக 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணநிரம்பல் ( $M_{2b}$ ) 18.1 சதவீதம் கொண்ட சராசரி வளர்ச்சியுடன் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்பட்டது. 2016 ஓகத்தில் விரிந்த பணத்தின் ( $M_{2b}$ ) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2015 இறுதியின் 17.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 17.3 சதவீதமாகக் காணப்பட்டது. அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கடன்வழங்கல் சுருக்கமடைந்த போதும், வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் தொடர்ந்தும்

செழிப்பானதாக விளங்கி விரிந்த பணத்தின் விரிவாக்கத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கிற்குப் பங்களித்தன. தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கம் தனியார் துறை மற்றும் அரசாங்கம் என்பனவற்றை நோக்கி நெறிப்படுத்தப்பட்ட உள்நாட்டு கொடுகடன் பாய்ச்சலில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் தூண்டுதலினாலேயே ஏற்பட்டது. அதேவேளை, வெளிநாட்டில் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் அதிகரித்தமை மற்றும் வெளிநாட்டுக் கடன்பாடுகள் குறைவடைந்தமை என்பனவற்றின் காரணமாக வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சாதகமாகப் பங்களித்தமையின் காரணமாக வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ஆண்டின் முதலரைப் பகுதியில் காணப்பட்ட சுருக்கத்தினைத் தொடர்ந்து 2016 ஓகத்து இறுதியில் ரூ.16.6 பில்லியனுக்கு மிதமாக அதிகரித்தன.

- ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ.178.4 பில்லியன் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு மத்திய வங்கியினாலும் வர்த்தக வங்கியினாலும் அரசிற்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுகடனே காரணமாகும். 2016 ஓகத்து இறுதியில் மத்திய வங்கியின் அரசிற்கான தேறிய கொடுகடன் 2015 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.80.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.166.6 பில்லியனுக்கு மிக உயர்வாகக் காணப்பட்டது. அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் முதலாந்தரச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்கள் கொள்வனவு செய்யப்பட்டமையேயாகும். இது, 2016 ஓகத்து இறுதியில் வெளிநின்ற திறைசேரி உண்டியல் உடமைகள் ஏறத்தாழ ரூ.133 பில்லியனால் அதிகரிக்க வழிவகுத்தது. மேலும், அரசிற்கான தேறிய கொடுகடனில் மற்றொரு முக்கிய கூறாக விளங்கும், அரசிற்கான தற்காலிக முற்பணங்கள் இவ்வாண்டுப் பகுதியில் இதுவரை ரூ.33.5 பில்லியனால் உயர்வடைந்தன. அதேவேளை, 2016 ஓகத்து இறுதியில் வர்த்தக வங்கிகளின் அரசிற்கான தேறிய கொடுகடன், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.11.8 பில்லியனால் மாத்திரம் அதிகரித்தது. இது 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.243.3 பில்லியனைவிட கணிசமானளவு குறைவானதாகும்.

- மாறாக, ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளிலிருந்து அரசு கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2015இன் ரூ.76.9 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.81.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏறத்தாழ ரூ.97.5 பில்லியன் கொண்ட பகுதியளவான கடன்களைத் தீர்ப்பளவு செய்தமை அதனைத் தொடர்ந்து இலங்கை மின்சபையும் துறைமுக அதிகாரசபையும் முறையே ரூ.8.4 பில்லியனையும் ரூ.1.7 பில்லியனையும் தீர்ப்பளவு செய்தமை என்பன பெருமளவிற்குக் காரணங்களாக விளங்கின. இருப்பினும் கூட, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறிலங்கன் எயார்லையின்ஸ், இலங்கை வளமாக்கிக் கூட்டுத்தாபனம், கொழும்பு வர்த்தக வளமாக்கி மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் என்பன முறையே ரூ.5.6 பில்லியனையும் ரூ.4.0 பில்லியனையும் ரூ.3.4 பில்லியனையும் ரூ.3.4 பில்லியனையும் பெற்றுக் கொண்டன.
- தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2015 இறுதியின் 25.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 யூலையில் 28.5 சதவீத உச்சத்திலும் 2016 ஓகத்து இறுதியில் 27.3 சதவீதத்திலும் காணப்பட்ட வேளையில் கொடுகடனின் சராசரி வளர்ச்சி 2015இன் தொடர்பான காலப்பகுதியின் 16.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இன் இது வரையான காலப்பகுதியில் 27.5 சதவீதத்தில் உயர்வாகக் காணப்பட்டது. உண்மையான நியுதிகளில் தனியார் துறையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கொடுகடன், முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் ரூ.310.5 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.456.3 பில்லியனால் அதிகரித்தது. வர்த்தக வங்கிகளின் காலாண்டு அளவீடுகளின்படி, தனியார் துறைக்கான கடன்களும் முற்பணங்களும் பொருளாதாரத்திலுள்ள அனைத்து முக்கிய துறைகளுக்கான கொடுகடனும் 2016 யூன் இறுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. 2016 யூன் இறுதியில் பணிகள் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி முறையே 46.1 சதவீதத்திலும் 29.6

சதவீதத்திலும் உயர்வாகக் காணப்பட்ட வேளையில் தனியார் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வடிவிலான கொடுகடன் 23.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. 2016 யூன் இறுதியில் வேளாண்மை மற்றும் மீன்பிடித்துறைகளுக்கான கொடுகடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 8.9 சதவீதத்தினைப் பதிவுசெய்ததுடன், இது ஒப்பீட்டு அடிப்படையில் குறைவான ஒன்றாகும். முற்பணங்களின் பிணைய வாரியான வகைப்படுத்தல்கள் அனைத்து முக்கிய பிணையங்களுக்கெதிரான கொடுகடன் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகரித்திருப்பதையும் எடுத்துக்காட்டின. இருப்பினும் கூட, குத்தகை மற்றும் தவணைக் கொள்வனவு உடன்படிக்கைகள் போன்ற வடிவில் 2016 ஓகத்து இறுதியில் வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன் 2015இன் ரூ.65.6 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.18.0 பில்லியனுக்கு மாத்திரம் அதிகரித்து மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளின் தாக்கத்தினையும் உந்து ஊர்திகளின் இறக்குமதிக்கான கேள்வி மெதுவடையக் காரணமாகிய அரசாங்கத்தின் வரி அமைப்பிற்கான திருத்தங்களினதும் தாக்கத்தினைப் பிரதிபலித்தது.

- 2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் நிதியியல் துறையின் வளர்ச்சி உத்வேகம் அனைத்து முக்கிய துறைகளின் உதவியுடன் தொடர்ந்தும் ஆற்றல் வாய்ந்த தன்மையைக் கொண்டிருந்தது. வங்கித்தொழில் முறைமை சொத்துக்களில் அதன் விரைந்த வளர்ச்சியைக் கொண்டிருந்த வேளையில் மூலதனம் மற்றும் திரவத்தன்மையினை குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலேயே பேணியது. செயற்படாக் கடன்கள் வரலாற்றிலேயே மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டமை வங்கிக்கிளை விரிவாக்கம் மற்றும் தன்னியக்கக் கூற்றுப் பொறிகளிலிருந்தான வசதிகளின் விரிவாக்கம் என்பனவற்றின் மூலம் வங்கித்தொழில் வசதிகளின் கிடைப்பளவு மேம்பட்டமையின் மூலமாக வங்கித்தொழில் முறைமையின் சொத்துக்களினது தரம் உயர்வடைந்தது. முக்கியமாக கட்டடவாக்கம் நிதியியல் மற்றும் வியாபாரப் பணிகள் மற்றும் நுகர்வு என்பனவற்றிற்கான கொடுகடன்களின் உயர்ந்த உள்நாட்டுக் கேள்வி கடன்கள் மற்றும் முற்பணங்களின் விரிவாக்கத்திற்கும் வங்கித்தொழில் முறைமையின் இலாபத்தன்மைக்கும் வழிவகுத்தது. மறுபுறத்தில்,



வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள்துறை இறுக்கமான இறை மற்றும் பேரண்ட முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் கடன் சொத்துப்பட்டியலை பன்முகப்படுத்தியன் மூலம் அது, அதன் வளர்ச்சி உத்வேகத்தினையும் உறுதிப்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொண்டது. காப்புறுதி, கூறுநம்பிக்கை, முதனிலை வணிகர்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் போன்ற ஏனைய நிதியியல் துறைத் துறைகளின் இலாபத்தன்மையும் சொத்துக்களின் தளமும் தொடர்பான காலப்பகுதியில் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்த போதும் பங்குத்தரகர்களின் செயலாற்றம் குறைவடைந்து காணப்பட்டமைக்கு இக்காலப்பகுதியில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் மோசமான செயலாற்றமே காரணமாக அமைந்தது. மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலை மற்றும் பணச் சந்தையில் நிலவிய திரவத்தன்மைப் பற்றாக்குறை என்பனவற்றின் விளைவாக தொடர்பான காலப்பகுதியின் பிற்பகுதியில் பணச் சந்தை வட்டி வீதங்களில் மேல் நோக்கிய அழுத்தமொன்று அவதானிக்கப்பட்டது. இரண்டாந்தரச் சந்தையிலுள்ள அரசு பிணையங்களின் விளைவு வீதங்களும் அதிகரித்து இக்காலப்பகுதியில் தளம்பல் தன்மையினைக் காட்டின. 2016இன் முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மைப் பற்றாக்குறை அவதானிக்கப்பட்ட போதும், திரவத்தன்மை நிலைமையானது அரசு பிணையங்களுக்கான வெளிநாட்டு நாணயத்தின் உட்பாய்ச்சல் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளுக்கு ப.நா. நிதியத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டமை என்பனவற்றின் காரணமாக மேம்பட்டது. தொடர்பான காலப்பகுதியில் கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தையின் வளர்ச்சி உத்வேகமும் முதலீட்டாளர் தளமும் மேம்பட்ட வேளையில் பங்குரிமை மூலதனச் சந்தையின் செயலாற்றம் மெதுவடைந்தமைக்கு வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்கள், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாடு, செலாவணி வீத அசைவுகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்ட விதத்திலமைந்த முதலீட்டாளர்களின் மோசமான மனோபாவம் என்பனவே காரணங்களாக அமைந்தன. பல சலுகை ரீதியான அபிவிருத்திக் கொடுகடன் திட்டங்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு

இக்காலப்பகுதியில் நிதியியல் வசதிகளின் கிடைப்பனவு மேம்பட்டது. இக்காலப்பகுதியில் தேசிய கொடுப்பனவு முறைமைகளின் விளைத்திறனும் பாதுகாப்பும் உயர்வடைந்துள்ளதுடன் தேசிய கொடுப்பனவு ஆணைக்குழு, கொடுப்பனவு முறைமைகளின் நடுத்தர கால அபிவிருத்திக்காக வழிகாட்டல் திட்டமொன்றின் வரைவினைத் தயாரித்திருக்கிறது.

#### பன்னாட்டுப் பொருளாதாரச் சூழல்

- உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாடு 2016இல் மிதமானதாக இருக்குமென எறிவு செய்யப்பட்டுள்ள வேளையில் ப.நா.நிதியம், உலகப் பொருளாதாரத் தோற்றப்பாடு - ஒத்தோபர் 2016இன்படி, 2017இல் படிப்படியான மீட்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2016இற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, 2016 யூலையிலிருந்து 3.1 சதவீதத்தில் மாற்றமின்றி விளங்குமெனவும் அதேவேளையில் 2017இல் 3.4 சதவீதத்திற்கு படிப்படியாக மேம்படையுமெனவும் எறிவு செய்யப்பட்டது. எனினும், முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களுக்கான 2016இன் வளர்ச்சி எறிவு, ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சி குறிப்பாக, இரண்டாம் காலாண்டுப் பகுதியில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் குறைவாக இருந்தமை அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது தொடர்பாக யூனில் இடம்பெற்ற வாக்களிப்பின் பெறுபேறாக அதிகரித்த நிச்சயமற்ற தன்மை என்பனவற்றின் பின்னணியில் 2016 யூலையிலிருந்து கீழ் நோக்கித் திருத்தப்பட்டது. அதேவேளை, தோற்றம் பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற பொருளாதாரங்களுக்கான 2016ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வளர்ச்சித் தோற்றப்பாடு முன்னைய யூலை மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிதளவால் முன்னேற்றம் கண்டமைக்கு சீனாவின் குறுங்கால வளர்ச்சி வாய்ப்புக்கள் பற்றிய கரிசனைகள் குறைவடைந்தமை குறிப்பாக, இந்தியாவின் பண்ட விலைகள் உறுதியடைந்தமை மற்றும் வளர்ச்சி உத்வேகம் என்பன காரணங்களாக அமைந்தன. நடுத்தர காலப்பகுதியில் உலகளாவிய வளர்ச்சித் தோற்றப்பாடு 2021 அளவில் 3.8 சதவீதம் கொண்ட வளர்ச்சிக்கு படிப்படியாக அதிகரிக்குமென எறிவு செய்யப்பட்டமைக்கு தோற்றம் பெற்றுவரும் சந்தையிலும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களிலும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளே காரணமாகும்.

- முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களுக்கான வளர்ச்சித் தோற்றப்பாடு 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் தொடர்ந்தும் குறைந்தளவிலேயே காணப்படும்.** இப்பொருளாதாரங்கள் 2016இலும் 2017இலும் முறையே 1.6 சதவீதத்தினாலும் 1.8 சதவீதத்தினாலும் வளர்ச்சியடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளது. முன்னேற்றங்கண்ட பொருளாதாரத்தின் குறைவடைந்த தோற்றப்பாட்டிற்கு உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளின் தொடர்ச்சியான தாக்கம் மற்றும் தாழ்ந்த உற்பத்தி வளர்ச்சி என்பனவே ஓரளவிற்குக் காரணமாக அமைந்தன. அதேவேளை, பிரித்தானியாவின் வெளியேற்றத்திற்கான வாக்களிப்பு எதிர்மறையான தாக்கங்களைக் குறிப்பாக முன்னேற்றங்கண்ட ஐரோப்பிய பொருளாதாரங்களில் ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. 2016இன் முதலரைப் பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க நலிவானதாக இருந்தமை முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் பலயீனமான வளர்ச்சிக்குப் பங்களித்தது. தொழிலின்மை வீதம் வீழ்ச்சியடைந்திருக்கின்ற போதும் வீடமைப்புச் சந்தை, நுகர்வோர் செலவிடல் ஆகிய நியதிகளில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தில் சாதகமான அபிவிருத்திகள் காணப்பட்டன. நீண்ட கால பட்டியல் திருத்தங்களின் சுற்றுவட்டம் மற்றும் பலயீனமான வியாபார மனோபாவம் என்பன பொருளாதார வளர்ச்சியின் கீழ் நோக்கிய திருத்தங்களுக்குப் பங்களித்தன. இதற்கமைய, 2016இற்கான ஐக்கிய அமெரிக்காவிற்கான ப.நா.நிதியத்தின் வளர்ச்சி எறிவு 1.6 சதவீதமாகவும் அதனைத் தொடர்ந்து 2017 இது 2.2 சதவீதமாகவும் இருக்குமென எறிவு செய்யப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்திற்கான வளர்ச்சித் தோற்றப்பாடு பிரித்தானியாவின் வெளியேற்றத்தின் பின்பு சுமுக நிலைக்கு மாற்றமடையும் என்ற எடுகோளின் அடிப்படையில் 2016இற்கான வளர்ச்சி 1.8 சதவீதத்தினாலும் 2017இற்கான வளர்ச்சி 1.1 சதவீதத்தினாலும் எறிவு செய்யப்பட்டது. அதேவேளை, பிரித்தானிய வெளியேறும் சர்வசன வாக்கெடுப்பினை உடனடுத்து நலிவடைந்த முதலீட்டாளர் நம்பிக்கையின் பின்னணியில் 2016 - 17 காலப்பகுதியில் ஐரோப்பிய பிராந்தியத்தின் வளர்ச்சி 2015 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவில் மெதுவான தன்மையினை எறிவு செய்துள்ளது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை, 2016இன் மிதமான இறைத்திரட்சி எண்ணெய் விலைகளில் மீட்சி என்பன இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு சாதகமாகப்

பங்களித்ததுடன் ப.நா நிதியத்தின் எறிவுகளின்படி யூரோ பிராந்தியத்தின் வளர்ச்சி 2016 மற்றும் 2017இல் முறையே 1.7 சதவீதமாகவும் 1.5 சதவீதமாகவும் எறிவு செய்யப்பட்டுள்ளது. யப்பானிய பொருளாதாரம் 2016 - 2017 காலப்பகுதியில் மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்யுமென எறிவு செய்த வேளையில் அதன் வளர்ச்சி முறையே 0.5 சதவீதமாகவும் 0.6 சதவீதமாகவும் எறிவு செய்யப்பட்டது.

- தொடர்ச்சியாக ஐந்தாண்டு கால மெதுவான வளர்ச்சி உத்வேகத்திற்குப் பின்னர், தோற்றம் பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் 2016 இலிருந்து நன்கு செயலாற்றாமென எறிவு செய்யப்பட்டுள்ளது.** எனினும், இப்பொருளாதாரங்களுக்கான பொருளாதாரத் தோற்றப்பாடு கடந்த காலத்திலும் பார்க்க இன்னமும் பலயீனமானதாக விளங்கிய போதும் இப்பொருளாதாரங்களின் வளர்ச்சி 2016இல் 4.2 சதவீதத்திற்கும் 2017இல் 4.6 சதவீதத்திற்கும் எறிவு செய்யப்பட்டன. ஒப்பிட்டு ரீதியில் பலயீனமான வளர்ச்சி வேகத்திற்கு சீனாவின் மெதுவான போக்கு, தாழ்ந்த பண்ட விலைகள், முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களிலிருந்தான நலிவடைந்த கேள்வி மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள சில நாடுகளில் காணப்படும் அரசியல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் என்பன காரணமாக விளங்கின. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2015இல் பதிவுசெய்யப்பட்ட 6.9 சதவீதத்திலிருந்து 2016இல் 6.6 சதவீதத்திற்கும் 2017இல் 6.2 சதவீதத்திற்கும் குறைவடையுமென எறிவு செய்யப்பட்டிருக்கிறது. இது, சீனாவின் பொருளாதாரம் முதலீட்டிலிருந்து நுகர்விற்கும் கைத்தொழிலிருந்து பணிகளுக்கும் தொடர்ந்தும் மீளச் சமநிலைப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக ஏற்பட்டதொன்றாகும். அதேவேளை, இந்தியாவின் வளர்ச்சி முக்கிய பொருளாதாரங்களிடையே உயர்வானதாக இருக்குமென எறிவு செய்யப்பட்டதுடன் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிராந்தியத்தில் பல நாடுகள் மந்தநிலையில் காணப்படுவதுடன் 2017இல் வளர்ச்சியில் மீட்சியொன்று ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்திற்கான தோற்றப்பாடும் பிரகாசமற்றதாகவே காணப்பட்டது. அதேவேளை, தோற்றம் பெற்றுவரும் சந்தைகள் மற்றும்

அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் குடித்தொகையியல் மாற்றங்கள் அத்தகைய பொருளாதாரங்களிலுள்ள பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்துவதற்கு சவால்மிக்கதாகவே காணப்படும்.

- **உலகளாவிய நுகர்வோர் விலைப் பணவீக்கம் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்கள், தோற்றம் பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களுக்கிடையே வெவ்வேறான தன்மைகளைக் கொண்டிருக்கிறது என எறிவு செய்யப்பட்டுள்ளது.** எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட படிப்படியான அதிகரிப்பு மற்றும் குறுக்கமைந்துவரும் வெளியீட்டு இடைவெளி என்பன மத்திய வங்கிகள் 2020 அளவில் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க இலக்குகளை அடைவதனை இயலுமைப்படுத்துவதுடன் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் பணவீக்கம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் பணவீக்கம் 2015இன் 0.3 சதவீதம் கொண்ட நுகர்வோர் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 0.8 சதவீதத்திற்கு 2017இல் மேலும் 1.7 சதவீதத்திற்கும் உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, தோற்றம் பெற்றுவரும் சந்தைகளிலும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களிலும் நுகர்வோர் பணவீக்கம் 2015இல் 4.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 4.5 சதவீதத்திற்கு மிதமடைந்ததெனவும் 2017இல் மேலும் 4.4 சதவீதத்திற்கு சிறிதளவால் மெதுவடையுமெனவும் எறிவு செய்யப்பட்டது.

- **உலக வர்த்தக அளவுகளின் வளர்ச்சி அண்மைய ஆண்டு காலப்பகுதியில் ஒப்பீட்டு ரீதியில் மிதமான மட்டங்களில் காணப்பட்டன.** உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டின்படி, 1998 - 2007 வரையான காலப்பகுதியில் 6.8 சதவீதம் கொண்ட சராசரி வளர்ச்சியைப் பதிவுசெய்த உலகளாவிய வர்த்தக அளவுகள் குறிப்பாக, 2012 இலிருந்து ஒப்பீட்டு ரீதியில் மிதமான மட்டத்தில் வளர்ச்சியடைந்தன. இப்போக்கின் தொடர்ச்சியாக, உலக வர்த்தக அளவுகள் 2016இல் 2.3 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமெனவும் 2017இல் 3.8 சதவீதத்திற்கு படிப்படியாக மீட்சியடையுமெனவும் எதிர்வுகூறப்பட்டது. வர்த்தக வளர்ச்சியின் மிதமான மட்டத்திற்கான முக்கிய காரணம் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள், குறிப்பாக, முதலீட்டின்

நியதிகளில் பலயீனமடைந்தமையே காரணமாகும். அதேவேளையில், வர்த்தக தாராளமயப்படுத்தலின் உத்வேகம் வீழ்ச்சியடைந்து வருகின்றமை பாதுகாப்பு மயப்படுத்துவதில் காணப்படும் அதிகரித்த போக்கு என்பனவும் உலக வர்த்தகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. எனினும், 4.3 சதவீதம் கொண்ட நடுத்தர கால வளர்ச்சி எறிவுகளின் காரணமாக உலகளாவிய வர்த்தகம் 2017 இலிருந்து படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வபிவிருத்தியானது, அதிகரிக்கின்ற பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தோற்றம் பெற்றுவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் முதலீடுகள் அதிகரிக்கின்றதொரு பின்னணியில் எதிர்பார்க்கப்படுகிறது.

#### எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

- **இலங்கையின் சாதகமான நடுத்தர கால பேரண்ட பொருளாதாரத் தோற்றப்பாடு வெளிநாட்டு மற்றும் இறைத் துறைகளின் அமைப்பியல் சீராக்கத்திலும் ஆற்றல் வாய்ந்த பேரண்ட முகாமைத்துவக் கொள்கைகளின் நடைமுறைப்படுத்தலிலும் தங்கியிருக்கும்.** இப் பின்னணியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2016இல் 5.0 - 5.5 சதவீதத்தில் இருக்கும் போல் தோன்றுவதுடன் இது 2017இல் 6.3 சதவீதத்திற்கு அதிகரிக்குமெனவும் அதன் பின்னர் 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடையுமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. வளர்ச்சி உத்வேகமானது வணிகப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் பணிகள் குறிப்பாக சுற்றுலா, போக்குவரத்து, தொலைத்தொடர்புட்டல், துறைமுகம் மற்றும் நிதியியல் பணிகள் போன்ற துறைகளின் வர்த்தகத்தில் காணப்பட்ட வளர்ச்சியிலிருந்தான முக்கிய பங்களிப்புக்களினால் ஆதரவளிக்கப்படுமென எதிர்பார்க்கிறது. உயர்ந்த வளர்ச்சி உள்ளார்ந்த வளத்தினையும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் ஊடாக துறைகள் முழுவதற்கும் புதிய தொழில்நுட்ப முறிகளைப் பின்பற்றுவதனுடாகவும் அதேபோன்று அதிகளவு சந்தையை நாடுவதற்கும் பொருளாதாரத்திற்குரிய வினைத்திறன்மிக்க தகவல்களின் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்கும் வழியமைக்கக்கூடியதான விதத்தில் பொருளாதாரத்தினை இலக்க மயப்படுத்துவதன் மூலமும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர கால வளர்ச்சி தோற்றப்பாட்டிற்கு தனியார் துறை மற்றும் அரசாங்கம் இரண்டினதும் பங்கேற்புடன்

முதலீட்டு நடவடிக்கையினை திரட்சிப்படுத்துவதனூடாக ஆதரவளிக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புபட்ட பணிகள் மற்றும் ஏற்பாடுகள் போன்ற இலங்கை அனுகூலங்களைக் கொண்டுள்ள துறைகளில் அதிகரித்த பங்கினை ஆற்றும்என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிடப்பட்ட கொழும்பு பன்னாட்டு நிதியியல் நகரம், பெருநகர் செயற்றிட்டத்தின் கீழான புதிய வாய்ப்புக்கள் குறிப்பாக, சீன முதலீட்டாளர்களுடனான பங்கேற்புடன் குறிப்பாக அம்பாந்தோட்டையிலுள்ள முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார வலயங்கள் என்பன முக்கிய துறைகளிடையே காணப்படுவதுடன் இவை நடுத்தர காலத்தில் வளர்ச்சியை உருவாக்கவும் உதவும். பொருத்தமான நாணய மற்றும் இறைக் கொள்கை வழிமுறைகள் முதலீடுகளுக்கான தூண்டுதலளிக்கும் சூழ்நிலையினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தினை ஏறத்தாழ நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் இறைக் கொள்கை, இறைத்திரட்சி செயன்முறைகளை வலுப்படுத்துவதன் மீது தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படும். பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலுமுள்ள எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளிலிருந்து வருமான மட்டங்களுக்கு ஏற்படும் அதிகரிப்பு இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்த்திற்கு வளர்ச்சியுற இலங்கைக்கு உதவும் என்பதுடன் தலைக்குரிய மொ.உ.உற்பத்தி 2020 அளவில் ஐ.அ.டொலர் 5,500 இற்கு மேல் உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

- **உலகளாவிய சூழ்நிலைகளிலிருந்து முக்கியமாக தோன்றக்கூடிய கீழ் நோக்கிய இடர்நேர்வுகள் காணப்பட்டமைக்கிடையிலும் நடுத்தர காலத்தில் வெளிநாட்டுத் துறையின் தோற்றப்பாடு படிப்படியாக மேம்பாடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.** உலகளாவிய சந்தை இணைப்புக்களையும் பன்முகப்படுத்தல்களையும் மேம்படுத்துவதற்குப் பொருத்தமான கொள்கைகளின் துணையுடன் ஏற்றுமதிகள் 2017 காலப்பகுதியில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்யுமென எறிவு செய்யப்பட்டுள்ள வேளையில், இறக்குமதிகள் ஏற்றுமதியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளின் ஏற்றுமதியில் இருந்தான உட்பாய்ச்சல்கள் நிலையான வீதத்தில் வளர்ச்சியடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளமையானது சென்மதி நிலுவையின்

பணிகள் கணக்கில் மிகையினை மேலும் வலுப்படுத்துகின்றது.பணிகளின் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது சராசரிப் பெறுகைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி, போக்குவரத்துப் பணிகள், கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்பான பணிகளிலிருந்து கிடைக்கும். அதேவேளை, தேர்ச்சி வகையின் கீழான புலம்பெயர்தலில் காணப்படும் வீழ்ச்சி மற்றும் சிறந்த உள்நாட்டு தொழிற்சந்தை வாய்ப்புக்கள் ஆகிய காரணங்களினால் மிதமான வீதத்தில் காணப்படுமெனினும் தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்து கிடைக்கும் பெறுகைகள் படிப்படியாக மேம்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை நடுத்தர காலத்தில் மேம்பாடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன், இது வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பணிகளின் ஏற்றுமதிகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்து எறிவுசெய்யப்பட்ட தேறிய உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் உதவியுடன் 2020 அளவில் சிறிதளவு பற்றாக்குறையினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கும் அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கான தொடர்ச்சியான உட்பாய்ச்சலின் காரணமாக நடுத்தர காலப்பகுதியில் மேம்பாடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளது. அரசிற்கான உட்பாய்ச்சல்கள் செயற்றிட்டக் கடன்கள் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் உட்பட அரச பிணையங்களின் வழங்கலூடாக எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை, பொருளாதாரத்திற்குள் வரும் தனியார் துறை உட்பாய்ச்சல்கள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் வடிவிலான பெறுகைகளையும் உள்ளடக்கும். இவ்வயிவிருத்திகளின் காரணமாக மொத்த அலுவலசார் ஒதுக்குகள் வசதியானதொரு மட்டத்திற்கு உயர்வடைந்து நாட்டின் வெளிநாட்டுத் துறை உறுதிப்பாட்டினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

- **இறைத் திரட்சி தொடர்பான அரசாங்கத்தின் வலுவான கடப்பாடு அரசிறைச் சேகரிப்புக்களையும் மீண்டெழும் செலவினத்தின் சிக்கனப்படுத்தல்களையும் உயர்த்துமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது நடுத்தர காலத்தில் இறைத் துறையில் ஒட்டுமொத்த மேம்பாட்டினையும் தோற்றுவிக்கும்.** வரி விலக்கல்களை ஒழுங்குமுறைப்படுத்தல், வரி இணங்குவிப்புக்களையும் அதேபோன்று வரி நிருவாகத்தினையும் மேம்படுத்துதல் என்பனவற்றின் மூலம் ஏற்கனவேயுள்ள வரி முறைமைக்கு



முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களைப் பொருத்தமான முறையில் நடைமுறைப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் கொள்கைகள் அரசின் அரசிறையை நடுத்தர காலத்தில் மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 16 சதவீதத்திற்கு உயர்த்தும். இது மீண்டெழும் செலவினத்தினை சிக்கனப்படுத்துவதுடன் இணைந்து, நடுத்தர காலத்தில் மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 6 சதவீதத்தில் அரசு முதலீடுகளைப் பேணுவதற்குகேற்ற விதத்தில் நிதிகளை தேவையான மட்டத்தில் ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினை இயலச்செய்யும். இதன் விளைவாக 2020 அளவில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியில் ஏறத்தாழ 3.5 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், நடுத்தர காலத்தில் ஆரம்ப நிலுவையிலும் நடைமுறைக் கணக்கு நிலுவையிலும் மிகையினை உருவாக்கும். அரசு படுகடன் நடுத்தர காலத்தில் மொ.உ.உற்பத்தியின் 68 சதவீதத்திற்குக் கீழ் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்திருத்தங்கள் உட்பட, திட்டமிடப்பட்ட இறைச் சீர்திருத்தங்கள், இறைத் துறையிலுள்ள அமைப்பியல் பலயீனங்களைக் கட்டுப்படுத்துமெனவும் அதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்த உதவுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- மத்திய வங்கி விலை உறுதிப்பாட்டினை நீடித்து நிலைத்திருக்குமொரு அடிப்படையில் உறுதிப்படுத்துவதற்காக நடுத்தர காலத்தில் நெகிழ்வுத்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றினை நோக்கி நகரும் விதத்தில் உயர்த்தப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பொன்றினைத் தொடர்ந்தும் பின்பற்றும். இனிவரவிருக்கும் கட்டமைப்பின் கீழ், மத்திய வங்கி, ஏறத்தாழ இலக்கிடப்பட்ட பாதையொன்றிற்குள் பணவீக்கத்தினை உறுதிப்படுத்துவதற்கும் உண்மைப் பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் நாணயக் கொள்கையினைப் பயன்படுத்தும். உயர் பணம் மற்றும் கொடுகடன் விரிவாக்கத்திலிருந்து தோன்றும் கேள்வி அழுத்தங்களின் காரணமாக உருவாகும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடு தகைமைகளுக்கான இடர்நேர்வுகளை மத்திய வங்கியின் முன்னோக்கிய நாணயக் கொள்கை வழிமுறைகளிலிருந்து தோன்றும் நன்மைகளின் மூலம் எதிர்காலத்தில் மிதமாகுவதற்கு

எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 4 - 6 சதவீதம் கொண்ட நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுவதற்கு எறிவு செய்யப்பட்டுள்ளது. இது ப.நா.நிதியம் - விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைத்துரைக்கப்பட்ட பணவீக்க இலக்கிடல் பிரிவுடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது. அதேநேரம், பொருத்தமான கொள்கைகளுடன் நாணயக் கூட்டுக்களை பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் பெயரளவு வளர்ச்சியுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் விரிவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. விரும்பத்தக்க மட்டத்திற்கு மேலான தனியார் துறைக்கான கொடுகடனின் மிகையான விரிவாக்கத்தினை பொருளாதாரத்தின் வளர்ச்சி உத்வேகத்திற்கு வசதியளிக்கப் போதுமானதொரு மட்டத்தில் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட கால இறை இறைத் திரட்சியை உறுதிப்படுத்தும் அரசின் முயற்சி மற்றும் அரசிற்குச் சொந்தமான முயற்சிகளின் மேம்பட்ட நிதியியல் நிலைமை என்பனவற்றுடன் சேர்ந்து, அரசு துறைக்கான கொடுகடனை படிப்படியாகக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இவை, மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் நாணயக் கொள்கையின் காத்திரமான தன்மைக்கும் அதேபோன்று பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் துறையின் பாரிய பங்களிப்பினை ஊக்குவிப்பதற்கும் இன்றியமையாததாகும்.

- இலங்கை அதன் புவியியல்சார் அமைவிடத்தின் நன்மைகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் வலுவான வளர்ச்சியைப் பேணிக் கொள்ளும் விதத்தில் மற்றைய நாடுகளைக் கவரும் விதத்தில் அவற்றுடன் பலமான உறவுகளைப் பேணுவதன் மூலம் அபிவிருத்தியில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வதற்கான உள்ளார்ந்த வளத்தினைக் கொண்டிருக்கிறது. எனினும், இதனை பூர்த்தி செய்யும் பொருட்டு வியாபாரம் செய்யும் சூழ்நிலை மற்றும் அமைப்பியல் சீர்திருத்தம் என்பன உட்பட பேரண்டப் பொருளாதார அடிப்படைகள் மற்றும் ஏனைய தொடர்பான காரணிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதிகரித்த முதலீடுகள் உருவாக்கப்படுவதற்கான சூழல் தூண்டப்படுகின்ற வேளையில், தனியார் துறையினால் வழிப்படுத்தப்படும் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்திக்கும் ஆதரவளிக்கக்கூடிய நிலையான கொள்கைகள் நடைமுறைக்கிடப்படல் வேண்டும்.

